

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தேசிய அடிப்படைக் கற்கைகள் நிறுவகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர நிறுவகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிச் செயலாற்றலினையும் காசுப் பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளதாக நான் அபிப்பிராயப்படுகின்றேன்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் காண்பிக்கப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அறிக்கை முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ்ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக் கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிறுவகத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் நிறுவகம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிறுவகத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் வருடாந்த மற்றும் காலாதித்யான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் அவசியமாகும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்படுகின்றன. தவறுதலாக தெரிவிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக குறிப்பிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் இல்லையாயினும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளக கட்டுப்பாடு தொடர்பான தெளிவொன்றை பெற்றுக்கொள்ளப்பட்டது.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிறுவகத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிறுவகத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்கு வந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக

வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமானதாகவும் உட்சேர்க்கப்பட்டுள்ளது என்றும் மற்றும் வெளிப்படுத்தல்கள் அடங்கிய நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த முன்வைப்பும் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிறுவகத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிறுவகத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நிறுவகம் செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்.

1.5. நிதிக் கூற்றுக்களை தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமங்களுடன் தொடர்புடைய இணக்கமின்மை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 20 இன் பிரகாரம் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிறுவனத்திற்குச் சொந்தமான 07 ஆக்கஉரிமைகளின் பெறுமதியை மதிப்பீடு செய்து கற்பனைச் சொத்துக்களாக கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	தற்போது செயற்பாட்டில் இருக்கக்கூடிய ஆக்கஉரிமை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பாக பெறுகை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக.	இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களின் பிரகாரம் ஆக்கஉரிமை அனுமதிகள் மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 02 பிரிவு 25 (ஊ) பந்திக்கு முரணாக ஊழியர் நுகர்வுக் கடன் குறைவு தேறிய வேறுபாடு ரூபா 1,731,820 முதலீட்டு செயற்பாடுகளின் கீழ் காட்டப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டில் இது திருத்தப்படும் என்பதாக	இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க காகப் பாய்ச்சல் கூற்று சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

- (இ) காகப் பாய்ச்சல் கூற்று நேர் முறைமை மூலம் தயாரிக்கையில் தொழிற்பாட்டு நடவடிக்கைகளில் உருவான தேறிய காகப் பாய்ச்சல் வித்தியாசம் சீராக்கம் செய்ய வேண்டுமான போதிலும் ரூபா 1,302,035 அந்நிய செலாவணி பிரயோக பரிமாற்ற நட்டமாக ரூபா 1,364,682 ஆன வட்டி வருமானம் சீராக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை.
- நட்டமானது தொழிற்பாட்டுக் கூற்றில் வேறு செலவுகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் நிலையான வைப்பு வட்டி என்பன நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு பொருந்தாது என்பதனால் நிதி செயற்பாட்டு கூற்றில் வட்டி வருமானத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பதாக.
- இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
- (ஈ) தொழிற்பாட்டு நடவடிக்கை அல்லாத ரூபா 77,185,205 மூலதன கிடைப்பனவுகள் தொழிற்பாட்டு நடவடிக்கைகள் மூலம் உருவாகிய தேறிய காகப் பாய்ச்சல் கணிப்பிடும் போது சீராக்க வேண்டிய போதிலும் அவ்வாறு சீராக்கம் செய்யப்பட்டிருக்க வில்லை.
- மீளாய்வாண்டின் போது மிகை / பற்றாக்குறை கணிப்பீட்டின் போது பொது திறைசேரியிலிருந்து கிடைத்த மீண்டெழும மற்றும் மூலதன செலவினங்களுக்கான மானியம் வருமானமாக சீராக்கம் செய்யப்பட்டதுடன் தேறிய தொகை கூற்றில் பணமாக மேற்கொள்ளப் பட்ட நிதி செயற்பாடு களின் கீழ் வெளிக்காட்டப் படவில்லை என்பதாக
- இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
- (உ) காகப் பாய்ச்சல் கூற்று தயாரிக்கும் போது முதலீட்டு செயற்பாடுகளின் கீழ் நிலையான வைப்புக்களிலிருந்து காகப் மூலமான வட்டி வருமானமாக காண்பிப்பதற்கு பதிலாக ஆண்டின் ஆரம்ப மற்றும் இறுதி மீதிகளின் வேறுபாடான ரூபா 3,397,068 தொகை சீராக்கப்பட்டிருந்தது.
- தேறிய காகப் பாய்ச்சல் கூற்றில் ஆரம்ப மீதி மற்றும் இறுதி மீதியின் வேறுபாடு சீராக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அதன் மூலம் தேசிய தோடு அத்தோடு தேறிய காகப் பாய்ச்சலில் கூற்றில் மிகையாக காட்டப்பட்டு இருக்கவில்லை என்பதாக
- இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

1.5.2 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) ரூபா 2,719,395 தேறிய பெறுமதியான சேதமடைந்த பாவனைக்கு எடுக்க முடியாத சொத்துக்கள் மீளாய்வாண்டில் நிலையான சொத்துக் கணக்கில் இருந்து அகற்றப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு அகற்றப்பட்ட சொத்துக்களுக்குரிய ரூபா 10,627,673 ஆன மீள்மதிப்பீட்டு ஒதுக்கத்தை அகற்றுவதற்குப் பதிலாக அதில் ரூபா 2,719,395 தொகையை மாத்திரம் கழிக்கப்பட்ட காரணத்தினால் மீள் மதிப்பீட்டு பதிலாக ரூபா 7,908,278 ஆன மீதியொன்று	2025 ஆம் ஆண்டின் நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் போது சீராக்கம் செய்வதாக.	நிலையான சொத்துக்கள் அகற்றும் போது சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.

நடைமுறையல்லா பொறுப்பின் கீழ்
காண்பிக்கப்படும் சொத்துக்களின் தேறிய
பெறுமதியாக காசுப் பாய்ச்சல் கூற்றில்
காண்பிக்கப்பட்டிருந்தது.

- (ஆ) 2010 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை வெப்பத்தினால் மின் உற்பத்தி ஆராய்ச்சி செயற்திட்டங் களுக்காக ரூபா 1,097,477 செலவு செய்யப்பட்டிருந்ததுடன் அந்த திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் பெறுமதி மதிப்பீடு செய்யப்படாமல் ஆராய்ச்சி செயற்திட்டத்திற்காக செலவிடப்பட்ட ரூபா 1,097,477 ஆன செலவினம் நூலக புத்தகங்களின் கீழ் மூலதனமாக்கப்பட்டிருந்தது.
- இது Heritage Assets Mapping Report ஆக பராமரித்துச் செல்வதாக கணக்கீட்டுக் கொள்கை 2.2.3 இன் கீழ் வெளிக் காட்டப்பட்டுள்ளது.. அது தொடர்பாக ஆலோசனைப் பெற்றுக் கொள்வதற்காக ஆளுகை குழுவுக்கு அனுப்புவதற்காக உள்ளதாக.
- உரிய புத்தகம் மதிப்பீடு செய்யப்பட்டு சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
- (இ) மீளாய்வாண்டில் நடைமுறை வேலை களுக்காக ரூபா 44,253,445 பணமாக செலவிடப்பட்டுள்ளதோடு காசுப் பாய்ச்சல் கூற்றில் முதலீட்டு செயற்பாடுகளின் கீழ் நடைமுறை வேலைகளின் தேறிய வேறுபாடு ரூபா 61,649,022 ஆக காட்டப்பட்டுள்ளதால் முதலீட்டு செயற்பாடுகள் மூலம் கிடைத்த தேறிய காசுப் பாய்ச்சல் ரூபா 17,395,577 தொகை கூடுதலாக காட்டப்பட்டுள்ளது.
- மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் இலங்கை பொதுத்துறை உள்ளவாறு காசுப் கணக்கீட்டு கணக்கீட்டு நியமங்களுக்கு முதலீட்டுச் இணங்க செயற்பாடுகளில் நடவடிக்கை வேறுபாடு ஏற்படவில்லை எடுக்கப்படல் வேண்டும்.

1.5.3 இணங்காத கட்டுப்பாட்டுக் கணக்குகள் மற்றும் அறிக்கைகள்

அனைத்து இணங்காத கட்டுப்பாட்டுக்கு அல்லது அறிக்கைகள் தொடர்பான அவதானிப்புக்களை கீழே காண்பிக்கப்படுகின்றன.

விடயம்	நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் பெறுமதி	அண்மித்த அறிக்கைகளின் பெறுமதி	வேறுபாடு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
	(ரூபா)	(ரூபா)			
காணி	233,706,896	233,190,000	516,896	நிதிக் கூற்றுக்களில் சரியான பெறுமதி வகையில்	ஒப்பிடக்கூடிய வகையில்
சேமலாப நிதியத்தில் முதலீடு	201,880,632	197,439,308	4,441,324	காண்பிக்கப்பட்டிருந்த போதும் அட்டவணை களில் அச்சப் பிழையொன்று ஏற்பட்டுள்ளதாக.	தயாரிக்கப்பட வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், மற்றும் பிரமாணங்கள் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் என்பவற்றுடனான தொடர்பு	இணக்கமின்மைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1971 இன் 38 ஆம் இலக்க சட்டத்தின் பிரிவு.	நிறுவகத்தின் அனைத்து மிகை பணத்தை முதலீடு செய்யும் போது நிதி அமைச்சரினதும் உரிய விடய அமைச்சரினதும் முன் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளாமல் மீளாய் வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 240,658,181 மிகைப் பணம் முதலீடு செய்யப் பட்டிருந்தன.	ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் 8a(i) பிரிவின் படி சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு முதலீட்டுத் திட்டத்திலும் முதலீடு செய்யலாம் என்பதால் நிதி அமைச்சரின் அங்கீகாரம் தேவைப்படவில்லை என்பதாக.	சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் நிதிப் பிரமாணக் கோவையின் நிதிப் பிரமாணம் 177(1) நாளாந்தம்	நாளாந்தம் சேகரிக்கப்படுகின்ற அரசின் பணத்தை அனுப்ப வேண்டியிருந்த போதிலும் தம்புள்ள மரப் பூங்காவிற்காக 2024 ஆம் ஆண்டுக்காக சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட ரூபா 3,220,100 வருமானம் தேசிய அடிப்படை கல்வி நிறுவனத்தின் தலைமை காரியாலயத்திற்கு அனுப்புவதற்கு 06 முதல் 33 வரையான நாட்கள் கால தாமதம் ஏற்பட்டிருந்தது.	தற்போது, நிர்ணயிக்கப்பட படி தீர்வு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக.	பணத்தை தாமதமின்றி அனுப்ப நடவடிக்கை எடுத்தல் செய்யப்பட வேண்டும்.
(இ) 1978 திசெம்பர் 10 ஆந் திகதிய 842 ஆம் இலக்க திறைசேரி சுற்றறிக்கை.	மீளாய்வாண்டின் திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மதிப்பிட்ட ரூபா 1,637,697,057 கிரயமான நிலையான சொத்துக்கள் சம்பந்தமாக நிலையான சொத்துக்கள் பதிவே தொன்று பராமரித்துச் செல்லப்பட்டிருக்க வில்லை.	காணப்படும் நிலையான சொத்துக்கள் பதிவேட்டில் பலவீனங்கள் சரி செய்யப்பட்டு புதிய பதிவேடொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கைகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளதாக.	சுற்றறிக்கை அறிவுறுத்தல் களின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஈ)	2021 நவம்பர் 16 ஆந் திகதிய PE/01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகளின் சுற்றறிக்கையின் 3.2 ஆம் பந்தி.	நிதியாண்டு 150 நூட்களுக்குள் நிறுவகத்தின் கணக்காய்வு அறிக்கையுடன் முன்னைய ஆண்டின் செயலாற்றல் உள்ளடக்கப்பட்ட ஆண்டறிக்கை மும்மொழி களிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் தேசிய அடிப்படை கல்வி நிறுவகத்தால் 2020, முதல் 2023 ஆண்டுகளுக்குரிய ஆண்டறிக்கை இதுவரை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	2020, 2021 2022 மற்றும் 2023 ஆண்டு களுக்குரிய அறிக்கைகள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக.	சுற்றறிக்கை அறிவுறுத்தலின் பிரகாரம் உரிய திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
-----	--	--	--	--

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் நிதி விளைவுகள் ரூபா 11,932,032 மிகையாக இருந்ததுடன், அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் மிகை ரூபா 526,174 ஆக இருந்தது. அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 11,405,858 ஆன அதிகரிப்பொன்றைக் காண்பித்தது. இவ்வதிகரிப்பிற்கு மீண்டெழும் மானியங்கள் அதிகரித்தமை மற்றும் மூலதன மாற்றல்கள் மற்றும் மூலதன ஒதுக்கீடுகள் பதிவழிக்கப்பட்டமை பிரதான காரணங்களாக இருந்தன.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2019 ஆம் ஆண்டில் ரூபா 16,994,225 செலவு செய்து பொருத்தப்பட்ட சூரிய சக்தி முறைமையிலிருந்து 2024 ஏப்ரல் மாதம் தொடக்கம் தேசிய மின்சார சபைக்கு வழங்கப்பட்ட மின்சாரத்திற்காக நிறுவகத்திற்கு கிடைக்க வேண்டிய பொருளாதார நலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் சூரிய சக்தி அமைப்பினை அவதானிப்பதற்கு நிறுவனத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த மென்பொருள் 2023 ஓக்டோபர் மாதம் 15 ஆந் திகதி முதல் செயலிழந்து இருந்த போதும் 2025 ஜனவரி வரையிலும் திருத்தியமைப்பதற்கு நிர்வாக அதிகாரி மூலம் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை.	தற்பொழுது இது தேசிய மின்சார சபைக்கு தெரியப் படுத்தப்பட்டுள்ளதோடு உரிய பழைய நிலமைக்கு கொண்டு வருவதற்கு களை மீண்டும் திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக	முறையாக பராமரிப்புக்கள் மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
(ஆ) ரூபா 1,200,000 கிரயத்திலான நிறுவனத்தின் கெப் வண்டி பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி இலங்கை போக்குவரத்து சபை கண்டி (தெற்கு	கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியோடு வாகனங்கள் இலங்கை	முறையாக அனுமதி பெற்று கையளிப்புக்கள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

டிபோ) இற்கு 2023 ஜூன் 23 ஆந் திகதி போக்குவரத்து சபைக்கு
கையளிக்கப்பட்டிருந்தது. முறையாக கையளிக்கப்
பட்டிருப்பதாக.

- (இ) 2018 திசெம்பர் மாதம் 29 ஆந் திகதி தற்பொழுது நிறுவன
இடம்பெற்ற 2018/04 இலக்க செயற்பாட்டுக் கோவை
முகாமைத்துவ குழு மூலம் நிறுவனத்தின் தயாரிக்கப்பட்டு அது
தொழிற்பாட்டு மற்றும் கணக்கீடுகள் வரைவாக்கப்பட்டுள்ளது
செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக ன் அதன் இறுதி
நிறுவனத்தின் நடவடிக்கைகள் (Manual of கலந்துரையாடல்
Administrative and Financial Procedure) நடவடிக்கைகள் இடம்
தயாரிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த பெற்றுக்
போதும் மீளாய்வாண்டு முடிவில் 06 கொண்டிருக்கின்றது.
வருட காலம் கடந்து இருந்தும் குறித்த அந்த நடவடிக்கைகள்
அந்நடவடிக்கைகள் பூர்த்தி முடிவடைந்ததும்
செய்யப்பட்டிருக்கவில்லை. உடனடியாக அதற்கான
அனுமதியைப் பெற்றுக்
கொள்வதற்கான
அவசிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு
வருவதாக
- நிறுவனத்தின் தொழிற்பாட்டு
நடைமுறைகளை தயாரிக்கும்
நடவடிக்கைகள் இபூர்த்தி
செய்யப்பட்டதும்
அமுல்படுத்தப்படல்
வேண்டும்.

3.2 நிதிய குறைப் பயன்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 06 ஆராய்ச்சி மானியங் களுக்குரியதாக கிடைக்கப் பெற்ற ரூபா 695,159 தொகை ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட காலமாக பயன்படுத்தப் பட்டிருக்கவில்லை.	தற்போது சுழற்சியில் காணப்படும் ஆக்கஉரிமை பத்திரங்களுக்காக பெறுகை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக	ஆக்கஉரிமை அனுமதி பத்திரங்களை உயர் அளவில் பயன்படுத்தப்பட வேண்டும்.
(ஆ) நிறுவனத்தின் ஆரம்பத்திலிருந்து இதுவரை 06 ஆராய்ச்சி செயற்திட்டங்களுக்குரியதாக கிடைத்திருந்த 06 ஆக்கஉரிமை பத்திரங்கள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் விற்பனை செய்வதற்கோ அல்லது வேறு வகையில் பயன்படுத்தவோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.	தற்போது செயற்பாட்டில் காணப்படும் ஆக்கஉரிமை பத்திரங்களுக்காக பெறுகை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக	ஆக்கஉரிமை அனுமதி பத்திரங்களை உயர் அளவில் பயன்படுத்தப்பட வேண்டும்.